




சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா



## தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.19, அரசு பண்ணை கிராமம், பேரன்பேட்டை, நந்தனம், சென்னை - 600 035.

(Pension Pay Office Back Side) (சைதாப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகில்), தொலைபேசி: 044-29515580

ஆணை நாள் 05.01.2022

முன்னிலை

முனைவர் ரா.பிரதாப்குமார்

மாநிலத் தகவல் ஆணையர்

\*\*\*\*\*

வழக்கு எண். SA 12493/B/2021

திரு. இரா. இராஜசேகரன்

மேல்முறையீட்டாளர்

பொதுத் தகவல் அலுவலர்/

எதிர்

தலைமையிடத்து துணை வட்டாட்சியர்,  
வலங்கைமான் வட்டாட்சியர் அலுவலகம்,  
திருவாரூர் மாவட்டம்.

பொது அதிகார அமைப்பு

### ஆணை

இவ்வாணையத்தால் இன்று (05.01.2022) தொலைபேசியின் வாயிலாக நடத்தப்பட்ட விசாரணைக்கு மனுதாரர் திரு. இரா. இராஜசேகரன் அவர்கள் மற்றும் பொது அதிகார அமைப்பின் சார்பாக, திரு யுவராஜ், தலைமையிடத்து துணை வட்டாட்சியர், வலங்கைமான் வட்டாட்சியர் அலுவலகம், திருவாரூர் மாவட்டம் ஆகியோர் ஆஜரானார்கள்.

2. மனுதாரர், தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005 பிரிவு 6(1)-ன்கீழ் 19.06.2021 தேதியிட்ட மனுவில், திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வருவாய் வட்டம், மூலாழ்வான்சேரி வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட புல எண்கள் 29/4, 44/6, 44/7, 52/10, 56/9, 61/8, 69/2, 80 மற்றும் அதன் உட்பிரிவுகளுக்குரிய 1983 ஆம் ஆண்டு முதல் 1991 ஆம் ஆண்டு வரை பதிவு செய்து வந்த கிராம கணக்குகளின் விவரங்கள் தொடர்பாக வலங்கைமான் வட்டாட்சியர் அலுவலக பொது தகவல் அலுவலர் அவர்களுக்கு மனு செய்துள்ளார்.

3. முழுமையான தகவல்கள் வழங்கப்படவில்லை என்று தெரிவித்து, மனுதாரர் 05.08.2021 தேதியிட்ட தகவல் பெறும் உரிமைச் சட்டப்பிரிவு 19(1)ன் கீழான முதல் மேல்முறையீட்டு மனுவை மேல்முறையீட்டு அலுவலர் அவர்களுக்கு விண்ணப்பித்துள்ளார். முழுமையான தகவல்களை பெற்றுத்தருமாறு தெரிவித்து, மனுதாரர் 23.09.2021 தேதியிட்ட இரண்டாவது மேல்முறையீட்டு மனுவை ஆணையத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். மனுதாரரின் இரண்டாவது மேல்முறையீட்டு மனுவின் மீது இன்று (05.01.2022) இவ்வாணையத்தால் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

4. இன்றைய விசாரணையில் தொலைபேசியின் வாயிலாக ஆஜரான மனுதாரர் தனக்கு இதுவரை முழுமையான தகவல்கள் வழங்கப்படவில்லை என்று அவரது வாதத்தின்போது ஆணையத்தில் தெரிவித்தார். இன்றைய விசாரணையில் தொலைபேசியின் வாயிலாக ஆஜரான பொது தகவல் அலுவலர் அவர்கள், 18.08.2021 தேதியிட்ட கடிதத்தின் வாயிலாக மனுதாரருக்கு அனைத்து தகவல்களும் வழங்கப்பட்டது என்று தெரிவித்தார். மேற்சொன்ன மனுதாரர் மற்றும் பொதுத் தகவல் அலுவலர் ஆகியோர் பேசப்பட்ட வாதங்களை பரிசீலனை செய்து இன்றைய விசாரணையின் முடிவில் கீழ்க்கண்ட ஆணைகள் வழங்கப்படுக்கின்றன:-

1. மனுதாரர் கோரியுள்ள அனைத்து இனங்களுக்குரிய முறையான, சரியான, முழுமையான தகவலை, இவ்வாணை கிடைக்கப் பெற்ற 5 நாட்களுக்குள் சட்டப்பிரிவு 7(6)ன்படி கட்டணமின்றி ஒப்புக்கொண்ட அட்டையுடன் கூடிய பதிவுத் தபாலில் அனுப்பி வைத்து, மனுதாரர்

ஏற்பளிப்பு செய்த ஒப்புக்கை அட்டையின் நகலுடன் மனுதாரருக்கு வழங்கப்பட்ட தகவலையும் இணைத்து ஒரு அறிக்கையாக தயார் செய்து இவ்வாணை கிடைக்கப் பெற்ற 10 நாட்களுக்குள் இவ்வாணையத்திற்கு அனுப்பி வைக்க பொதுத் தகவல் அலுவலருக்கு ஆணையம் உத்திரவிட்டு, இவ்வழக்கின் விசாரணை முற்றாக்கப்படுகிறது.

ஓம்/-ரா.பிரதாப்குமார்  
மாநிலத் தகவல் ஆணையர்

//ஆணையத்தின் ஆணைப்படி//

பிரிவு அலுவலர் / பிரிவு பதிவாளர்

வழக்கு எண். SA 12493/B/2021

**பெறுநர்**

பொதுத் தகவல் அலுவலர்/  
தலைமையிடத்து துணை வட்டாட்சியர்,  
வலங்கைமான் வட்டாட்சியர் அலுவலகம்,  
திருவாரூர் மாவட்டம்.

திரு. இரா. இராஜசேகரன்,  
த/பெ கா இராஜேந்திரன்,  
கதவு எண் 3/21A,  
காருகுடி,  
இனாம் கிளியூர் அஞ்சல்,  
மூலாழ்வான்சேரி ஊராட்சி,  
வலங்கைமான் வட்டம்,  
திருவாரூர் மாவட்டம்.

Copy to: File  
SCPA - 07-01-22